

தலைப்பு 008 – தேசிய பொலிஸ் ஆணைக்குழு

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 008 - தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(1) ஆம் பிரிவின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் உள்ளடக்கப்பட்ட பொழிப்பு அறிக்கை 2025 மே 26 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 செப்டம்பர் 09 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புவையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின, பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழு, பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றை பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படையொன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீட்டு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காணப்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலும் மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்

2. ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம் பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

3. நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரை
(அ) 2024 திசம்பர் 31 திகதியன்று 04 செலவு விடயங்களிற்காக ஆரம்ப செலவின மதிப்பீட்டை விஞ்சி குறைநிரப்பு மதிப்பீட்டின் மூலம் ரூபா. 16,415,000 தொகை பெற்றுக் கொண்டிருந்ததுடன், செலவின விடய இலக்கம் 2102 இற்காக பெற்றுக் கொண்டிருந்த குறைநிரப்பு மதிப்பீடு ஆரம்ப மதிப்பீட்டின் 164 சதவீதமாக இருந்ததால், ஆரம்ப மதிப்பீடுகளைத் தயாரிப்பது ஒரு ஆக்கபூர்வ முகாமைத்துவ கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2024 ஆண்டிற்காக வருடாந்த மதிப்பீடு விநியோகித்ததன் பின்னர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மேலதிக பதவியணியினராக சட்ட உத்தியோகத்தர் பதவியொன்று மற்றும் இலங்கை நிருவாக சேவையில் 05 பதவிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்க்கப்பட்டனர். ஆதனால் 2102 செலவின விடயத்தினால் தளபாடங்கள் மற்றும் அலுவலக உபகரணங்களுக்காகவும் 2103 செலவின விடயத்தினால் கணனி உதிரிப் பாகங்களிற்காகவும் மேலதிக நிதிஏற்பாடு பெறப்பட்டது.	நிதிஏற்பாட்டு தேவைபாட்டினை திட்டவட்டமாக இனங்கண்டு மதிப்பீடு தயாரிப்பது ஆக்கபூர்வ முகாமைத்துவ கருவியொன்றாக பயன்படுத்த வேண்டும்.

(ஆ) 2024 ஆம் ஆண்டில் செலவின விடய இலக்கம் 1201 இற்காக நி.பி.66 மூலம் மாற்றப்பட்ட பெறுமதி ஆரம்ப செலவின மதிப்பீட்டின் 56 சதவீதமானதுடன், ஆரம்ப செலவின மதிப்பீட்டொன்றை மேற்கொள்ளாத செலவின விடய 1102 இற்காக ஆண்டினுள் நி.பி.66 மூலம் ரூபா. 225,550 தொகை மாற்றப்பட்டிருந்தது.

பொதுமக்கள் முறைப்பாடு நிதிஏற்பாட்டு புலனாய்வு, மேன்முறையீடுகளுக்கு ஒரு ஆண்டிற்கு 5000 அளவான கடிதக் கோவைகள் திறத்தல் தீர்மானம் நீதிமன்ற வழக்கு கோவைகள் பேணிச்செல்லல் மதிப்பீடு ஆகிய பணிகளுக்காக தயாரிக்க வேண்டும். காகிதாதிகள் மற்றும் அலுவலக தேவைப்பாட்டு செலவின விடயத்தில் காணப்படும் நிதிஏற்பாடு போதாமை காரணமாக, மற்றும் இரண்டு உத்தியோகத்தர்களை வெளிநாட்டு பயிற்சி பெறுவதற்காக பங்குபற்றச் செய்த காரணத்தால் தேசிய பாதிட்டு திணைக்களத்தின் இணக்கப்பாட்டின் மீது நி.பி.66 மூலம் நிதிஏற்பாடு மாற்றப்பட்டு உரிய கொடுப்பனவுகள் செய்யப்பட்டுள்ளன.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 தொலைநோக்கு மற்றும் செயற்பணி

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 155(எ)(3) உறுப்புரையின் பிரகாரம் ஆணைக்குழுவின் நோக்கங்களை அடைவதற்கு தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்த போதும், பின்வரும் பணிப்பொறுப்புக்களை மீளாய்வாண்டு இறுதி வரை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) அரசியலமைப்பின் 155(எ)(1)(அ) உறுப்புரையின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நடைமுறை ஒழுங்கு விதிகளை தொகுத்து வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை.	அரசியலமைப்பின் 155(எ)(1)(அ) உறுப்புரையின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அதிகாரம் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நடைமுறை ஒழுங்கு விதி வரைபு தயாரித்து முடிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வரைபில் மேலும் திருத்தப்பட வேண்டிய அல்லது அவதானிப்புக்கள் தொடர்பான முன்மொழிகளை சமர்ப்பிக்குமாறு 2024.11.07 திகதிய மற்றும் 2025.04.21 திகதிய நினவூட்டலும் பொலிஸ் மாஅதிபரிற்கு (ப.க.) அனுப்பியுள்ளதுடன், பொலிஸ் மாஅதிபரின் அவதானிப்பு அறிக்கை கிடைத்த பின்னர் நடைமுறை ஒழுங்கு விதிகளை தொகுத்து வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதென.	தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நடைமுறை ஒழுங்கு விதிகளை தொகுத்து வர்த்தமானியில் வெளியிட வேண்டும்

(ஆ) இலங்கை பொலிஸின் இலங்கை பொலிஸின் பொலிஸ் மற்றும் இலங்கை மற்றும் இலங்கை ஒழுங்குபடுத்தும் சேவை தொகுதியின் பொலிஸின் உதவி ஆட்சேர்ப்பு திட்டத்திற்கான நிறைவேற்று பொலிஸின் உதவி ஆட்சேர்ப்பு திட்டத்திற்கான அல்லாத மற்றும் சேவை திருத்தங்களுக்கு கீழாக தேசிய பொலிஸ் அங்கீகரித்து உதவி சேவை பதவியணியினர்களுக்கு ஆணைக்குழுவை அங்கீகரித்து உதவி சேவை கு உரியதான திருத்தங்கள் செய்து சமர்ப்பிக்குமாறு பதவியணியினர்களுக்கு அனைத்து உரிய அமைச்சின் செயலாளருக்கு கு உரியதான சேவைகளுக்காக அனைத்து உத்தியேகத்தர்களை ஆட்சேர்ப்பு பதவி உயர்வு சேவைகளுக்காக ஆட்சேர்ப்பு, பதவி நடைமுறைகளை தயாரித்து அனுப்புமாறு உத்தியேகத்தர்களை உயர்வு மற்றும் இலங்கை பொலிஸிற்கு ஆட்சேர்ப்பு, பதவி இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்வு மற்றும் இடமாற்றங்களுக்கா தொடர்பான ன நடைமுறைகளை தயாரிக்க வேண்டும். நடைமுறைகளை தயாரிக்க முடியாமலிருந்தது.

4.2 எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு மட்டம் அடையப்படாமை

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன

கணக்காய்வு அவதானிப்புக்கள்	பிரதான உத்தியோகத்தரின் கருத்துரைகள்	கணக்கீட்டு பரிந்துரைகள்
(அ) 2016 முதல் 2024 காலப்பகுதியில் புலனாய்வு செய்வதற்கு கிடைத்திருந்த 5,935 பொது மக்கள் முறைப்பாடுகளின் 2024 திசம்பர் 31 திகதிக்கு 4,902 முறைப்பாடுகள் அதாவது 82 சதவீத புலனாய்வு நடவடிக்கைகள் முடிவடைந்து இருக்காதுடன், பிரதான அலுவலகத்திற்கு கிடைத்திருந்த முறைப்பாடுகள் எதுவும் புலனாய்வு செய்யப்பட்டிருக்கவில்லை.	பொது மக்கள் முறைப்பாடுகளுக்கு உரிய தரப்பினர்களிடமிருந்து கோரப்பட்ட மேலதிக தகவல்கள் தெளிவாக மற்றும் சரியாக சமர்ப்பிக்கப்படாமை, பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் உரிய நேரத்திற்கு கிடக்காதமை மற்றும் முறைப்பாட்டு புலனாய்வு பிரிவின் பிரதி பணிப்பாளரின் பதவி வெற்றிடமாக காணப்பட்டமை மற்றும் 2024 ஆண்டில் அதிக முறைப்பாடுகள் எண்ணிக்கை கிடைத்தமை புலனாய்வு தாமதத்திற்கு காரணமாக உள்ளதென.	பொது மக்கள் முறைப்பாடுகளை புலாய்வு செய்வதனை உச்ச மட்டத்திற்கு ஆக்கிக் கொள்ள வேண்டும்.
(ஆ) இலங்கை பொலிஸின் பணிப்பொறுப்பை நிறைவேற்றுவது தொடர்பாக பொது மக்களுக்கு பிரச்சினையான காரணத்தால் இலங்கை பொலிஸிக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் பொது மக்கள் முறைப்பாடுகள் 2021 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை முறையே 1,893, 1,676, 2,448 மற்றும் 2,863 ஆக படிப்படியாக அதிகரித்திருந்ததுடன், மீளாய்வாண்டினுள் கிடைத்திருந்த	பொது மக்கள் முறைப்பாடுகளுக்கு உரிய தரப்பினர்களிடமிருந்து கோரப்பட்ட மேலதிக தகவல்கள் தெளிவாக மற்றும் சரியாக சமர்ப்பிக்கப்படாமை, பொலிஸ் புலனாய்வு அறிக்கைகள் உரிய நேரத்திற்கு கிடக்காமை மற்றும் முறைப்பாட்டு புலனாய்வு பிரிவின் பிரதி பணிப்பாளரின் பதவி வெற்றிடமாக காணப்பட்டமை மற்றும் 2024	பொது மக்கள் முறைப்பாடுகளை புலாய்வு செய்வதனை உச்ச மட்டத்திற்கு ஆக்கிக் கொள்ள வேண்டும்.

மொத்த முறைபாட்டு எண்ணிக்கைகளில் முறைப்பாட்டு தன்மையின் பிரகாரம் 29 சதவீதம் பொலிஸ் மூலம் செயற்படாமையும், 23 சதவீதம் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பானதாகவும் இருந்தன. அதன் பிரகாரம் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 155 எ (3) பிரிவின் பிரகாரம் பொலிஸ் சேவையில் வினைத்திறமை மற்றும் சுயாதீன தன்மையை மேம்படுத்துவதற்காக போதிய செயற்பாடுகளை எடுத்திருக்கவில்லை.

ஆண்டில் அதிக முறைபாடுகள் எண்ணிக்கை கிடைத்தமை புலனால்வு தாமதத்திற்கு காரணமாக உள்ளதென.

- (இ) சட்டப் பிரிவில் மீளாய்வாண்டில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் திசெம்பர் 31 ஆம் திகதிக்கு உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு வழக்குகளில் மீளாய்வாண்டினுள் கட்டளை கிடைத்து வேலை பூர்த்தி செய்யப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை 119 மாத்திரமாகும்.
- வழக்கு கோவைகளை மூடுவது மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் அல்லது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் மீது மாத்திரம் அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன், மதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவிய வழக்குகளுக்காக இறுதித் தீர்ப்புகள் வழங்குவது அல்லது வழக்குகளை அகற்றிக்கொள்வது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது.
- விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் தொடர்பாக தேவையான அவதானிப்புகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- (ஈ) 2024 ஆம் ஆண்டின் இறுதியில் கணக்காய்வினால் ஒழுக்காற்று இலங்கை பொலிஸின் அரசாங்க சுட்டிக்காட்டியுள்ளதன் பிரகாரம் நடவடிக்கை பொலிஸில் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை பொலிஸில் அரசாங்க அறிவிப்பு உத்தியோகத்தர்களின் உத்தியோகத்தர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நிறுவன மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு கிடைத்திருந்ததுடன், அவற்றில் 54 கோவைகளுக்கு மாத்திரம் அனைத்து கோவைகளும் தீர்மானம் வழங்கி முடிவுறுத்தப்பட்டிருந்தன. பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எனும் பதவிகளுக்கு கிடைத்திருந்த 08 ஒழுக்காற்று கோவைகளில் 05 கோவைகளிற்குரியதாக ஒழுக்காற்று கட்டளை 2024 திசெம்பர் 31 வரையும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
- கணக்காய்வினால் சுட்டிக்காட்டியுள்ளதன் பிரகாரம் 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கை பொலிஸில் அரசாங்க அறிவிப்பு உத்தியோகத்தர்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் நிறுவன மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு கிடைத்திருந்த அனைத்து கோவைகளும் செயற்படு நிலையில் காணப்படுவதுடன், ஓய்வு பெறவிருக்கும் உத்தியோகத்தர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முடிவுறுத்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆரம்ப விசாரணை அறிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் கோவைகளின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பான முறைபாடுகளை விசாரணை செய்து தீர்மானங்களை வழங்க வேண்டும்.

(உ) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மேன்முறையீட்டு பிரிவிற்கு 2024 திசம்பர் 31 திகதிக்கு கிடைத்துள்ள 4,375 மேன்முறைப்பாடுகளின் 69 சதவீதம் அதாவது 3015 மேன்முறையீடுகளிற்காக ஆணைக்குழுவின் தீர்மானம் வழங்கப்பட்டிருக்கவில்லை.	கிடைக்கும் மேன்முறைப்பாடுகளை பரீட்சிப்பிற்காக நீண்ட காலம் மற்றும் நீண்ட செயன்முறையை பின்பற்ற நேர்வதென.	மேன்முறையீட்டு பிரிவின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தி மேன்முறையீடு தொடர்பாக நடவடிக்கை எடுத்தல் உச்ச மட்டத்திற்கு ஆக்கிக் கொள்ள வேண்டும்.
--	--	--

5. நல்லாளுகை

5.1 உள்ளகக் கணக்காய்வு

பின்வரும் அவதானிப்பு மேற்கொள்ளப்படுகின்றன
கணக்காய்வு அவதானிப்பு

**பிரதான கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரைகள்**

பரிந்துரை

2018 ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 40 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் பிரகாரம் ஆணையத்திற்கு உள்ளக கணக்காய்வு பிரிவொன்றை நிறுவி இருக்காததால், மீளாய்வாண்டில் உள்ளக கணக்காய்வு நடாத்தப்பட்டு இருக்கவில்லை

உள்ளக கணக்காய்வாளர் பதவிக்கு உத்தியோகத்தர் ஒருவரை இணைக்குமாறு நியமன அதிகாரியிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிய போதும், உத்தியோகத்தர் ஒருவரை வழங்காத காரணத்தால் உள்ளக கணக்காய்வு பிரிவை நிறுவ முடியாது போனதால் மீளாய்வாண்டிற்குரியதாக உள்ளக கணக்காய்வு மேற்கொள்வதற்கு முடியாமலிருந்ததென.

2018 ஆண்டின் 19 இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 40 பிரிவின் குறிப்பிடப்படும் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. மனித வள முகாமைத்துவம்

பின்வரும் அவதானிப்பு மேற்கொள்ளப்படுகின்றன
கணக்காய்வு அவதானிப்பு

**பிரதான கணக்கீட்டு
உத்தியோகத்தரின்
கருத்துரைகள்**

பரிந்துரை

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வெற்றிட ஊழியர் எண்ணிக்கை 26 ஆவதுடன், அவற்றின் 07 சிரேஷ்ட மட்டத்திலும், மூன்றாம் மட்டத்தில் ஒரு பதவியும், இரண்டாம் மட்டத்தில் 17 பதவிகள் மற்றும் ஆரம்ப மட்டத்தில் ஒரு பதவியுமாக வெற்றிடங்கள் காண்பிக்கப்பட்டன. ஆதன் பிரகாரம் சிரேஷ்ட மட்டத்தில் 07 பதவிகள் அதாவது 23 சதவீத வெற்றிடங்கள் காணப்பட்டமை ஆணைக்குழுவின் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ளும் போது தடையாக இருந்தது.

குறிப்பிடப்பட்டுள்ள வெற்றிடங்களின் எண்ணிக்கை சரியானது என்பதுடன், குறித்த வெற்றிடங்களை விரைவில் நிரப்புமாறும் அந்த வெற்றிடங்கள் காரணமாக நிறுவனத்தின் செயற்பாடுகளை நடாத்திச் செல்வது பிரச்சினைக்கு உள்ளானது எனவும், குறித்த அதிகாரிகளிற்கு அவ்வப் போது பல சந்தர்ப்பங்களில் அறிவித்து கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலாற்றுகை கையை மேம்படுத்துவ தற்காக போதிய ஆளணியினை ர இணைக்க வேண்டும்.